

PART I

Section iii



கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிவிக்கை

எண் 13218/ச. இ. எ. 2/2009/சட்டம்.

திருவனந்தபுரம்,

2009 ஜூலை 28

1931 சிராவணம் 6.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. ஜாண் பிரிட்டோ,
சட்டத்துறை சிறப்பு செயலர்.

2009-ன் 23-வது சட்டம்

2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 12) சட்டம்

2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில பணிகளுக்காக அந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்கான ஒரு சட்டம்.

முன்னுரை.—2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில பணிகளுக்காக அந்த ஆண்டு அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிக்க அதிகாரப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால்;

இந்தியக் குடியரசின் அறுபதாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்பட்டும்:—

1. கருக்கத்தலைப்பு.—இந்த சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு சட்டம் (எண் 12) என்று அழைக்கப்படலாம்.

2. 2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில அதிக செலவுகளை நேரிடுவதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 47,48,32,278 நல்குதல்.—அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட பணிகள் சம்பந்தமாக 2002 மார்ச் 31-ஆம் தேதி முடிவுற்ற நிதியாண்டில் அந்த பணிகளுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மிகுதியாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் நாற்பத்தியேழு கோடி நாற்பத்தியெட்டு லட்சத்தி முப்பத்திரண்டாயிரத்தி இருநூற்றி எழுபத்தெட்டு ரூபாய் வரும் தொகையை கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்படுத்தி இருப்பதாக கருதப்படவேண்டும்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் கீழ் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் அதிகாரப்படுத்தியதாக கருதப்படும் தொகைகள் 2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டு சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட்டதாக கருதப்படவேண்டும்.

அட்டவணை

(பிரிவு 2 மற்றும் 3 பார்க்க)

(1)	(2)	(3)
		மிகுந்த தொகை
தேவை எண்	பணிகள் மற்றும் நோக்கங்கள்	<div> <div>சட்ட மன்றத்தில் வாக்களிக்கப்பட்டது</div> <div>தொகுதியில் சுமத்தப்பட்டது</div> <div>மொத்தம்</div> </div>
		ரூபாய்
XIX	குடும்பநலம்	47,48,32,278
	வருவாய்	..
	மொத்தம்	47,48,32,278